

காசோலை பணமாக்குதல் கொள்கை

CTBC என்பது ஆக்ஸிஸ் வங்கி லிமிடெட்டின் ஒரு துணை உறுப்பினர் மற்றும் வழக்கமான கிளியரிங் மற்றும் வெளியூர் காசோலைகள் அனைத்தும் இதன் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் எங்களிடம் RTGS/NEFT வசதிகள் செயல்பாட்டில் உள்ளது மற்றும் வங்கிகளுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் RTGS, RBI மும்பை மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

உள்ளூர் கிளியரிங்:

வாடிக்கையாளர்களிடமிருந்து புது டெல்லியில் தொகை வழங்கப்படுவதற்கான காசோலைகள் பெறப்பட்டால் அவை வழக்கமான கிளியரிங் நடைமுறைகளுக்குப் பிறகு பணமாக்கப்பட்டவுடன் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். மாற்றத் தகுந்த முறையாவணம் (negotiable instruments) தவிர உள்ளூரில் தொகை வழங்கலுக்கான இதர அனைத்து காசோலைகளும் புது டெல்லி கிளியரிங் அமைப்பு மூலம் சமர்ப்பிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். வங்கிக் கிளை அலுவலக வளாகத்தினுள் அமைந்துள்ள கிளை கவுண்டர்களில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் அதே தினத்தன்று கிளியரிங்கிற்கு சமர்ப்பிக்கப்படும். பொருந்தக்கூடிய வரையறுக்கப்பட்ட முடிவு நேரம் குறித்த தகவல் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக, கிளை அறிவிப்புப் பலகை மற்றும் வங்கி வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். காலவரையறைக்குப் பின்பு டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் கிளியரிங் சுழற்சியின் அடுத்த நாளன்று சமர்ப்பிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தொகை வரவு வைக்கப்படுவது அதே நாளன்று அல்லது அதிகபட்சமாக கிளியரிங் முடிவு செய்யப்பட்ட நேரத்திலிருந்து அதற்கு அடுத்த வேலை நாளன்று மேற்கொள்ளப்படும்.

வெளியூர் காசோலை கிளியரிங் நடைமுறைகள்

இந்த காசோலைகள் புது டில்லிக்கு வெளியே இந்தியாவிற்குள் வேறு ஏதேனும் இடத்தில் அமைந்துள்ள இதர வங்கியின் பெயரிலும் எடுக்கப்பட்டு தொகை வழங்கப்படுவதற்கானவை. நிதியாவணத்தை நேரடியாக அல்லது ஒரு தொடர்பு வங்கி மூலமாகத் தொகை வழங்கும் வங்கிக்குப் பணமாக்குதலுக்காக CTBC அனுப்பும். வழங்கும் வங்கியிலிருந்து தொகை பெறப்பட்ட பிறகே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். பணமாக்குவதற்கான கட்டணங்கள் வங்கியின் கட்டண வீதப்படி பொருந்தும் வகையில் இருக்கும்.

வெளிநாட்டு நாணய காசோலையைப் பணமாக்குதல்:

இவை வெளிநாட்டு நாணய பண மதிப்பில் வெளிநாட்டில் தொகை வழங்கப்படுவதற்கான காசோலைகள். இந்த காசோலைகள் வெளிநாட்டிலுள்ள தொடர்பு வங்கிகளின் மூலம் பணமாக்குதலுக்கு அனுப்பப்படும் அங்கு கிளியரிங் செய்யப்பட்டு தொகை பெறப்பட்ட

பிறகே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். பணமாக்குவதற்கான கட்டணங்கள் வங்கியின் கட்டண வீதப்படி பொருந்தும் வகையில் இருக்கும்.

குறிப்பு:

இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள தொடர்பு வங்கியின் மூலமாகப் பணம் செலுத்தும் வங்கியால் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணய காசோலை / நிதியாவணம் பாதுகாப்பு இடைவெளி காலத்திற்குப் (கூலிங் பீரியட்) பிறகு, பணம் செலுத்துபவர் கணக்கில் வசூல் செய்யப்பட்ட தொகை வரவு வைக்கப்பட்ட பிறகும் "நிதிப் பற்றாக்குறை", "கணக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது", "மோசடி காசோலை போன்றவை உட்பட ஆனால் அதுமட்டுமே வரையறையில்லாத வகையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பணம் வழங்கும் நாடுகளில் காசோலை பணமாக்குதல் தொடர்பாகச் செயல்பாட்டிலுள்ள கிளியரிங் நடைமுறை விதிகள் / சட்டங்களின் படி பணம் பெறும் வங்கியினால் திருப்பி அனுப்பப்படலாம். அத்தகைய காசோலைகள் திரும்ப வரப்பெற்றால் பணம் செலுத்தும் வங்கி திருப்பி அனுப்பப்பட்ட காசோலை சம்பந்தமாக கணக்கில் முன்வரவு வைக்கப்பட்ட தொகையை, CTBC -இன் Nostro கணக்கில் பற்று வைத்து மீட்டெடுத்துக் கொள்ளும். திருப்பி அனுப்பப்பட்ட காசோலை தொகை அளவுக்கான கட்டணத்தொகையை (நடைமுறையிலுள்ள வெளிநாட்டு நாணய மாற்று மதிப்பு விகிதத்தின் படி) அத்துடன் சேர்த்து முன்வரவு வைக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்துபவரிடமிருந்து அந்த தொகை திரும்ப மீட்டெடுக்கப்பட்ட நாள் வரையிலான தாமத கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகைக்கான வட்டி விகிதத்தின் படியான தொகையை பணம் செலுத்துபவரின் கணக்கிலிருந்து உடனடியாக பற்று வைத்துக்கொள்ளும் உரிமையை CTBC கொண்டிருக்கும்.

நகல் டிமாண்ட் டிராஃப்ட் வழங்கல்:

ரூ. 5000/- வரையிலான தொலைந்து போன டிமாண்ட் டிராஃப்டுக்கு பதிலாக போதுமான அளவில் ஈட்டுறுதி அளிக்கப்படும் பட்சத்தில், பணம் வழங்க வேண்டிய அலுவலகத்திலிருந்து தொகை செலுத்தத் தவறியதற்கான அறிக்கை பெறாமல் கொள்முதல் செய்தவருக்கு அந்த தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட் நகல் ஒன்றை வங்கி வழங்கும். டிமாண்ட் டிராஃப்ட் நகலுக்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து இரண்டு வாரக் காலத்திற்குள் அதை வங்கி வழங்கும். இந்த காலத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு இழப்பை ஈடுசெய்யும் வகையில் அதற்கு இணையான முதிர்வு கால அடிப்படையில் நிரந்தர டெபாசிட்களுக்கு பொருந்தும் விகிதத்தில் வட்டித் தொகையை வங்கி ஈட்டுத் தொகையாக வழங்கும். இங்கு வசூத்துரைக்கப்பட்ட இரண்டு வார கால அவகாசமானது டிமாண்ட் டிராஃப்ட் நகல் வாங்குபவரால் அல்லது பயன்பெறுபவரால் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பொருந்தும் மற்றும் மூன்றாம் தரப்பினர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட டிராஃப்ட்களுக்கு இது பொருந்தாது.

காசோலை பணமாக்குதல் நடைமுறை மற்றும் வரவு வைக்கப்படுவதற்கு தேவைப்படும் உத்தேச கால அளவு:

கிளியரிங் வகை	விளக்கம்	தொகையை பணமாக்குவதற்கான உத்தேச கால அளவு
உள்ளூர் காசோலைகள்	டில்லி/NCR மற்றும் சென்னை கிளைகளுக்கு வரைவு செய்யப்பட்ட காசோலைகள்	2 வேலை நாட்கள்
வெளியூர் காசோலைகள்	மாநிலங்களின் தலைநகர கிளைகளுக்கு வரைவு செய்யப்பட்ட காசோலைகள்	7 வேலை நாட்கள்
	பெரு நகரங்களில் தொகை வழங்கப்படுவதற்கான காசோலைகள்	10 வேலை நாட்கள்
	இதர அமைவிடங்கள்	14 வேலை நாட்கள்
வெளிநாட்டு நாணய காசோலைகள்	USD/GBP/EUR/JPY மதிப்புகளில் வரைவு செய்யப்பட்ட அந்தந்த சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பணம் வழங்கப்படுவதற்கான காசோலைகள்	30 வேலை நாட்கள்

© 2015 CTBC வங்கி |தனியுரிமைக் கொள்கை | பொதுப்புத் துறப்பு

இழப்பீட்டுக் கொள்கை – தாமத பணமாக்குதல் தொடர்பாக வட்டி தொகை வழங்கல்

இழப்பீட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக நிதி ஆவணத்தின் தொகையைப் பணமாக்குவதில் மேலே குறிப்பிட்ட நாட்களுக்கும் கூடுதலாக கால தாமதம் ஏற்பட்டால், அப்போது நிதி ஆவணத்தின் தொகையின் மீதான வட்டித் தொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். அத்தகைய வட்டித் தொகை வாடிக்கையாளரிடமிருந்து எந்த ஒரு கோரிக்கையும் எழாத நிலையிலும் வழங்கப்படும்.

வெளியூர் காசோலைகளுக்கு எதிராகப் பணமாக்குதலுக்கு குறிப்பிட்ட கால அளவுக்கு மேலாக தாமதம் ஏற்படுமானால் அந்த கால அளவுக்கு சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தில் ஈடு செய்யப்படும்.

அத்தகைய தாமதம் 14 நாட்களுக்கும் மேலாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அத்தகைய குறிப்பிட்ட தாமதமான காலத்திற்கு காலம் வரையறுக்கப்பட்ட டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் பொருந்தும்.

விதிவிலக்கான கால அளவுகளுக்கு தாமதம் ஏற்பட்டால் அதாவது 90 நாட்களுக்கும் அதிகமாக, அப்போது பொருத்தமான காலம் வரையறுக்கப்பட்ட டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்துக்கும் 2% அதிகமான வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.